

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)
Name of the Test

Departmental Test in Commercial Taxes Acts - Part - I (Without Books)	129
---	-----

Maximum Time: Two Hour

Maximum Marks: 80

IMPORTANT INSTRUCTIONS
OBJECTIVE TYPE

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 80 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 80 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
- 3 In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Which of the following Constitution Amendment Act paved the way for implementation of GST in India?

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்த வழிவகை செய்த அரசியலமைப்பு சட்டம் திருத்தம் எது?

(A) 100th Amendment
100வது சட்ட திருத்தம்

(B) 121st Amendment
121 வது சட்ட திருத்தம்

(C) 102th Amendment
102 வது சட்ட திருத்தம்

(D) 101th Amendment
101 வது சட்ட திருத்தம்

2. The term "goods" has been defined in section _____ of TNGSTN Act 2017 Goods and Services Tax Act 2017.

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டம் 2017-ன் எப்பிரிவில் சரக்கு என்ற சொல் வரையறுக்கப்பட்டுள்ளது.

(A) Section 2(31)
பிரிவு 2(31)

(B) Section 2(52)
பிரிவு 2(52)

(C) Section 3(25)
பிரிவு 3(25)

(D) Section 3(19)
பிரிவு 3(19)

3. The term services has been defined in section _____ of Tamil Nadu Goods and Services Tax Act 2017.

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டம் 2017-ன் எப்பிரிவில் "சேவை" என்ற சொல் வரையறுக்கப்பட்டுள்ளது.

(A) Section 3(52)
பிரிவு 3(52)

(B) Section 2(31)
பிரிவு 2(31)

(C) Section 2(102)
பிரிவு 2(102)

(D) Section 3(65)
பிரிவு 3(65)

4. Input Tax Credit defined in section _____ of Tamil Nadu Goods and Services Tax Act 2017.

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டம் 2017-ன் எப்பிரிவில் "உள்ளீட்டு வரி வரவு" என்ற சொல் வரையறுக்கப்பட்டுள்ளது.

(A) Section 3(25)
பிரிவு 3(25)

(B) Section 2(31)
பிரிவு 2(31)

(C) Section 2(63)
பிரிவு 2(63)

(D) Section 3(65)
பிரிவு 3(65)

5. Audit defined in section _____ of TNGST Act 2017.
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டம் 2017-ன் எப்பிரிவில் "தணிக்கை" என்ற சொல் வரையறுக்கப்பட்டுள்ளது.
- (A) Section 2(5)
பிரிவு 2(5)
- (B) Section 2(10)
பிரிவு 2(10)
- (C) Section 2(13)
பிரிவு 2(13)
- (D) Section 2(11)
பிரிவு 2(11)
6. What is the threshold limit for registration in case of supplier of service under TNGST Act, 2017?
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017-ன் கீழ் சேவை வழங்குநரின் பதிவுக்கான வரம்பு என்ன?
- (A) 40 Lakhs
40 லட்சம்
- (B) 20 Lakhs
20 லட்சம்
- (C) 75 Lakhs
75 லட்சம்
- (D) 50 Lakhs
50 லட்சம்
7. What is the threshold limit for registration in case of supplier of goods under TNGST Act, 2017?
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017-ன் கீழ் சேவை வழங்குநரின் பதிவுக்கான வரம்பு என்ன?
- (A) 40 Lakhs
40 லட்சம்
- (B) 20 Lakhs
20 லட்சம்
- (C) 75 Lakhs
75 லட்சம்
- (D) 50 Lakhs
50 லட்சம்
8. The Registration under GST is based on the
சரக்கு மற்றும் சேவை வரியில் இதனடிப்படையில் பதிவுகள் செய்யப்படும்
- (A) Aadhar
ஆதார் அட்டை
- (B) PAN
பான் அட்டை
- (C) Bank Account
வங்கிக் கணக்கு
- (D) Smart Card
சுமார்ட் அட்டை

9. A casual taxable persons shall apply for registration at least _____ days prior to the commencement of business
ஒரு தற்காலிக வரி செலுத்தக்கூடிய நபர் வணிகம் தொடங்குவதற்கு எத்தனை நாட்களுக்கு முன்னர் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- (A) 5 days
5 நாட்கள்
- (B) 10 days
10 நாட்கள்
- (C) 20 days
20 நாட்கள்
- (D) 30 days
30 நாட்கள்
10. Every person who is liable to be registered under section 22 shall apply for registration within _____ from the date on which he becomes liable to registration.
பிரிவு 22ன் கீழ் பதிவு செய்ய வேண்டிய ஒவ்வொரு நபரும் அவர் பதிவு செய்ய வேண்டிய தேதியிலிருந்து எத்தனை நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- (A) 5 days
5 நாட்கள்
- (B) 10 days
10 நாட்கள்
- (C) 20 days
20 நாட்கள்
- (D) 30 days
30 நாட்கள்
11. Under Goods and Services Tax Act 2017, a _____ digit GST identification number is allotted.
சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017-இன் கீழ் _____ இலக்க எண் அடையாள எண்ணாக ஒதுக்கப்படும்.
- (A) 14
- (B) 15
- (C) 16
- (D) 17
12. Under which subsection of section 25 deals with deemed issue of registration certificate / UID
பிரிவு 25ல் எந்த துணை பிரிவின் கீழ் பதிவுச் சான்று அல்லது தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டதாக கருதப்படும்.
- (A) Sub section 9
உப பிரிவு 9
- (B) Sub section 10
உப பிரிவு 10
- (C) Sub section 12
உப பிரிவு 12
- (D) Sub section 11
உப பிரிவு 11

13. Form GST REG-30 relates to
GST REG-30 படிவம் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

- (A) Registration Application
பதிவு விண்ணப்பம்
- (B) Show cause Notice
காரணம் அறிவிப்பு தாக்கீது
- (C) Reply to Show Cause Notice
காரணம் அறிவிப்பு தாக்கீதிற்கான பதில்
- (D) Physical Verification Report
புல தணிக்கை சரிபார்ப்பு அறிக்கை

14. What is the aggregate turnover limit to opt composition scheme u/s 10 of the TNGST Act, 2017?
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 பிரிவு 10ன் படி இணக்கவரி விதிப்பு திட்டத்தை தேர்வு செய்ய ஒட்டுமொத்த விற்பனை அளவு என்ன?

- (A) 50 Lakhs
50 லட்சங்கள்
- (B) 25 Lakhs
25 லட்சங்கள்
- (C) 75 Lakhs
75 லட்சங்கள்
- (D) 1.5 crores
1.5 கோடிகள்

15. Who is the notified authority for registration of OIDAR?
OIDAR பதிவு செய்வதற்கு அறிவிக்கப்பட்ட அதிகாரி யார்?

- (A) Commissioner, CT, Tamil Nadu
ஆணையர் (மாவட்ட வரிகள்), தமிழ்நாடு
- (B) Commissioner CGST, New Delhi
ஆணையர் (CGST), புதுடெல்லி
- (C) Commissioner CGST, Tamil Nadu
ஆணையர் (CGST), தமிழ்நாடு
- (D) Principal Commissioner, CGST, Bangaluru (West)
முதன்மை ஆணையர், CGST பெங்களூரு (மேற்கு)

16. What is frequency of filing return by tax payers under composition levy?
வரி செலுத்துதற்குட்பட்ட நபர் இணக்க வரித் திட்டத்தின் கீழ் எத்தகைய கால முறையில் நமூனா தாக்கல் செய்ய வேண்டும்.
- (A) Annually
ஆண்டு
- (B) Half-yearly
அரையாண்டு
- (C) Quarterly
காலாண்டு
- (D) Monthly
மாதாந்திரம்
17. The UIN (Unique Identification Number) is allotted to whom?
தனித்துவ அடையாள எண் (UIN) யாருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது?
- (A) Casual taxable person
தற்செயல் வரி விதிக்கத்தக்க நபர்
- (B) OIDAR
OIDAR
- (C) Consulate / embassy of foreign countries
தூதரகம் / வெளிநாடுகளின் தூதரகம்
- (D) Government owned Companies
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள்
18. The definition "goods" under TNGST Act, 2017 does not include?
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017-ன் கீழ் "சரக்குகள்" என்ற வரையறை கீழ்க்கண்டவற்றில் எதில் பொருந்தாது
- (A) Grass and things attached to land
புல் மற்றும் நிலத்துடன் இணைக்கப்பட்ட விவரங்கள்
- (B) Growing crops
வளரும் பயிர்கள்
- (C) Movable goods
அசையும் பொருட்கள்
- (D) Actionable claim
வழக்கு தொடருவதற்குரிய கோரிக்கை

19. Non-resident taxable person shall file return in Form
குடியரிமையில்லாத வரி செலுத்துதற்குட்பட்ட நபர் எத்தகைய கால முறையில் நமூனா தாக்கல் செய்ய வேண்டும்.
- (A) GSTR-5 (B) GSTR-6
(C) GSTR-3 (D) GSTR-4
20. Which person cannot opt for composition scheme u/s 10 of the TNGST Act, 2017?
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 பிரிவு 10 ன்படி எந்த நபர் இணக்கவரி விதிப்பு திட்டத்தை தேர்வு செய்ய முடியாது?
- (A) Person liable to pay tax under reverse charge
எதிரிடை கட்டண அடிப்படையில் வரி செலுத்தும் நபர்
- (B) Manufacturer
உற்பத்தியாளர்
- (C) Person supply goods intra state
மாநிலங்களுக்குள் பொருட்கள் வழங்கும் நபர்
- (D) Person supply goods inter state
மாநிலங்களுக்கிடையே பொருட்கள் வழங்கும் நபர்
21. Every registered person whose registration has been cancelled shall furnish a final return in Form
பதிவு ரத்து செய்யப்படும் ஒவ்வொரு பதிவு பெற்ற நபரும் இப்படிவத்தில் இறுதி நமூனா தாக்கல் செய்யலாம்.
- (A) GSTR-8 (B) GSTR-9
(C) GSTR-10 (D) GSTR-6
22. The Input Tax Credit of IGST can be adjusted against
ஒருங்கிணைக்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவை எதற்கெல்லாம் சரி செய்யலாம்?
- (A) CGST & SGST (B) IGST
(C) CESS (D) IGST, CGST & SGST
23. The Input Tax Credit of CGST can be adjusted against
மத்திய மைய சரக்கு மற்றும் சேவை உள்ளீட்டு வரி வரவை எதற்கெல்லாம் சரி செய்யலாம்?
- (A) CGST & SGST (B) CGST & IGST
(C) CESS (D) IGST, CGST & SGST

24. Persons paying tax under TCS (Tax Collection at Source) shall file returns in Form ஆதாரத்தில் வரி வசூல் பெறும் நபர்கள் எப்படிவத்தில் நமூனா தாக்கல் செய்ய வேண்டும்.
- (A) GSTR-9 (B) GSTR-8
(C) GSTR-7 (D) GSTR-6
25. Which of the following credit is not blocked credit as per section 17(5) of the TNGST Act, 2017? தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவைவரி சட்டம் 2017 பிரிவு 17(5)ன் கீழ் தடை செய்யப்படாத உள்ளீட்டு வரி வரவு எது?
- (A) Refrigerator குளிர்சாதனப்பெட்டி (B) Motor vehicle மோட்டார் வாகனம்
(C) Food and beverage உணவு மற்றும் பானம் (D) Both (B) and (C) (B) மற்றும் (C) இரண்டும்
26. Who will file the annual return in Form GSTR-9A? படிவம் GSTR-9A ன் மூலம் வருடாந்திர நமூனாக்கள் தாக்கல் செய்ய வேண்டும்
- (A) Normal Tax Payers வரி செலுத்துபவர் (B) Tax payer under Composition Levy இணக்க வரித்திட்டத்தின் கீழ் வரி செலுத்துதற்குட்பட்ட நபர்
(C) TDS Deductors ஆதாரத்தில் வரி விலக்கு பெறுபவர்கள் (D) Input Service Distributors உள்ளீடு சேவை விநியோகிப்பவர்கள்
27. Who is not required to file annual return for every financial year? ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் யாருக்கு வருடாந்திர நமூனா தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை
- (A) Normal Tax Payers வரி செலுத்துபவர் (B) Tax payer under Composition Levy கலவை வரித்திட்டத்தின் கீழ் வரி செலுத்துதற்குட்பட்ட நபர்
(C) E-Commerce Operators மின்வழி வர்த்தகம் புரிபவர்கள் (D) Input Service Distributors உள்ளீடு சேவை விநியோகிப்பவர்கள்

28. At what rate TDS to be deducted under TNGST Act, 2017?
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவைவரி சட்டம் 2017 கீழ் ஆதாரத்தில் வரி பிடித்தம் செய்வதற்கான வரிவிகிதம் என்ன?
- (A) not exceeding 0.5%
0.5% க்கு மிகாமை
- (B) not exceeding 2%
2% க்கு மிகாமை
- (C) not exceeding 1%
1% க்கு மிகாமை
- (D) not exceeding 3%
3% க்கு மிகாமை
29. The Value of supply of goods and service shall be the
வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு என்பது
- (A) Market value
சந்தை மதிப்பு
- (B) Transaction value
பரிவர்த்தனை மதிப்பு
- (C) MRP
அதிகபட்ச சில்லரை விலை
- (D) Highest of the above
மேலே உள்ளவற்றில் அதிகமானது
30. How long the accounts and records maintained shall be retained?
பராமரிக்கப்படும் கணக்குகள் மற்றும் பதிவுகள் எவ்வளவு காலம் தக்க வைக்கப்படவேண்டும்
- (A) 72 months from the close of the year
ஆண்டு முடிவிலிருந்து 72 மாதங்கள்
- (B) 36 months from the close of the year
ஆண்டு முடிவிலிருந்து 36 மாதங்கள்
- (C) 72 months from the due date of furnishing annual return
வருடாந்திர நமூனா தாக்கல் செய்ததிலிருந்து 72 மாதங்கள்
- (D) 36 months from the due date of furnishing annual return
வருடாந்திர நமூனா தாக்கல் செய்ததிலிருந்து 36 மாதங்கள்
31. In which Form final return to be filed by the composition tax payer?
இணக்கவரி விதிப்பு திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர் எந்த படிவத்தில் இறுதி நமூனா தாக்கல் செய்ய வேண்டும்?
- (A) Form GSTR-9
- (B) Form GSTR-9A
- (C) Form GSTR-10
- (D) Form GSTR-8

32. Interest on refund amount is required to be paid after the expiry of _____ from the date of receipt of refund application

வரி திருப்பிக் கொடுத்தல் மீதான, வட்டி விண்ணப்பம் செய்த _____ நாட்கள் முடிந்த பிறகு கொடுக்கப்படவேண்டும்.

(A) 180 days

180 நாட்கள்

(B) 60 days

60 நாட்கள்

(C) 120 days

120 நாட்கள்

(D) 90 days

90 நாட்கள்

33. Taxable person who fails to pay tax shall be liable to pay interest not exceeding

வரி செலுத்த தவறும் ஒவ்வொரு நபரும் இதற்கு மிகாமல் வட்டி செலுத்த வேண்டும்.

(A) 6%

(B) 18%

(C) 12%

(D) 24%

34. Bill of supply is issued in the case of

வழங்குகைக்கான பட்டி இதற்காக வழங்கப்படுகிறது.

(A) Exempt goods

வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்

(B) Taxable goods

வரி விதிப்பு பொருட்கள்

(C) Reverse Charge

எதிரிடை கட்டணம்

(D) Composite supply

கூட்டு வழங்குகை

35. The payment made through challan shall be credited to

செலுத்து சீட்டு மூலம் செலுத்தப்படும் பணம் இதனில் வரவு வைக்கப்படும்.

(A) Electronic Liability ledger

மின்னணு வரிகடப்பாடு பேரேடு

(B) Electronic Credit Ledger

மின்னணு வரவு பதிவேடு

(C) Electronic Cash ledger

மின்னணு பணப்பேரேடு

(D) Electronic Settlement Ledger

மின்னணு தீர்வு பதிவேடு

36. What would be the rate of tax applicable in case of composite supply?
கூட்டு வழங்குகையின் மீது விதிக்கப்படும் வரிவிகிதம் என்ன?

- (A) Tax rate as applicable on principal supply
முதன்மை வழங்குகைக்கு பொருந்தும் வரி விகிதம்
- (B) Tax rate as applicable on respective supply
அந்தந்த வழங்குகைக்கு பொருந்தும் வரி விகிதம்
- (C) Tax rate as applicable on ancillary supply
துணை வழங்குகைக்கு பொருந்தும் வரி விகிதம்
- (D) Tax rate lowest of the above
மேலே உள்ளவற்றில் குறைந்தபட்ச வரி விகிதம்

37. Can the seized goods be released on provisional basis upon execution of a bond and furnishing of security or on payment of applicable tax, interest and penalty?
கைப்பற்றப்பட்ட சரக்குகளை, பிணைய பத்திரத்தை நிறைவேற்றுவது மற்றும் காப்புறுதியை அளிப்பதின் பேரில் அல்லது நேர்விக்கேற்ப பொருந்தக்கூடிய வரியை, வட்டி மற்றும் செலுத்தக்க தண்டத்தொகையை செலுத்துவதின் பேரில் தற்காலிக அடிப்படையில் விடுக்கலாமா?

- (A) No
இல்லை
- (B) At the discretion of the proper Officer
உரிய அலுவலரின் விருப்பத்தின்படி
- (C) Yes
ஆம்
- (D) After 30 days
30 நாட்களுக்கு பிறகு

38. A person who occasionally undertakes transactions involving supply of goods or services or both, whether as principal or agent or in any other capacity, but who has no fixed place of business or residence in India is called as?

எப்பொழுதாவது சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும், முதன்மை அல்லது முகவர் அல்லது வேறு எந்த திறன்களிலும் பரிவர்த்தனைகள் செய்யும் ஒரு நபர், ஆனால் அவருக்கு இந்தியாவில் நிலையான வணிக இடம் அல்லது குடியிருப்பு இல்லை. அவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

- (A) Casual taxable person
தற்செயல் வரிவிதிக்கக்க நபர்
- (B) Non – resident taxable person
குடியிராத வரிவிதிக்கக்க நபர்
- (C) Registered person
பதிவு பெற்ற நபர்
- (D) Agent
முகவர்

39. Within what period the payment of amount and release of the seized goods could be sought?

கைப்பற்றப்பட்ட பொருட்களின் தொகையை செலுத்துதல் மற்றும் பொருட்களை விடுவித்தல் இத்தனை நாட்களுக்குள் நடந்திருக்க வேண்டும்.

(A) Within 7 days of detention of the goods

பொருட்கள் கைப்பற்றப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குள்

(B) Within 15 days of detention of the goods

பொருட்கள் கைப்பற்றப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்

(C) Within 30 days of detention of the goods

பொருட்கள் கைப்பற்றப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்

(D) Within 25 days of detention of the goods

பொருட்கள் கைப்பற்றப்பட்ட தேதியிலிருந்து 25 நாட்களுக்குள்

40. What is the due date of filing of GSTR 1?

GSTR 1 நமூனா சமர்ப்பிக்கப்படவேண்டிய தேதி என்ன?

(A) 15th of the succeeding month

தொடர்ந்து வருகின்ற மாதம் 15-ம் தேதிக்குள்

(B) 20th of the succeeding month

தொடர்ந்து வருகின்ற மாதம் 20-ம் தேதிக்குள்

(C) 18th of the succeeding month

தொடர்ந்து வருகின்ற மாதம் 18-ம் தேதிக்குள்

(D) 10th of the succeeding month

தொடர்ந்து வருகின்ற மாதம் 10-ம் தேதிக்குள்

41. What is the due date of filing of GSTR 3B?

GSTR 3B நமூனா சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேதி என்ன?

(A) 15th of the succeeding month

தொடர்ந்து வருகின்ற மாதம் 15-ம் தேதிக்குள்

(B) 20th of the succeeding month

தொடர்ந்து வருகின்ற மாதம் 20-ம் தேதிக்குள்

(C) 18th of the succeeding month

தொடர்ந்து வருகின்ற மாதம் 18-ம் தேதிக்குள்

(D) 11th of the succeeding month

தொடர்ந்து வருகின்ற மாதம் 11-ம் தேதிக்குள்

42. What is the punishment for offences involving tax evasion / wrong availment or utilisation of input tax credit / wrong refund if the amount exceeds two hundred and fifty lakh rupees?
2.5 கோடிக்கு அதிகமாக வரி ஏய்ப்பு, உள்ளீட்டு வரி வரவு தவறாக துய்த்தல் மற்றும் அனுபவித்தல் தவறான திருப்புத் தொகை பெறுதல் ஆகியவைகளுக்கான தண்டனை என்ன?
- (A) Three year imprisonment with fine (B) One year imprisonment with fine
அபராதத்துடன் மூன்று ஆண்டு சிறை அபராதத்துடன் ஒரு ஆண்டு சிறை
- (C) Five-year imprisonment (D) One year imprisonment
ஐந்து ஆண்டு சிறை ஓராண்டு சிறை
43. Which section determines the place of supply of service where supplier and recipient are located in India?
வழங்குகை இடம் நிர்ணயம் செய்யும் பிரிவு எது?
- (A) As per section 12 of the IGST Act (B) As per section 13 of the TNGST Act
IGST சட்டம் பிரிவு 12 TNGST சட்டம் பிரிவு 13
- (C) As per Section 10 of the IGST Act (D) As per section 12 of the TNGST Act
IGST சட்டம் பிரிவு 10 TNGST சட்டம் பிரிவு 12
44. In what cases the accumulated input tax credit is eligible for refund?
வரி ஆண்டு முடிவிலுள்ள திரண்ட உள்ளீட்டு வரி வரவை திருப்பி கொடுக்க தகுதியான நேர்வு எது?
- (A) Zero rated sales only
பூஜ்ஜிய வரி விகித வழங்குகள்
- (B) Deemed exports
ஏற்றுமதி செய்யப்பட்டது என கருதப்பட்டது
- (C) Zero rated sales and inverted duty structure
பூஜ்ஜிய வரி வீதத்திலான வழங்குகைகள் மற்றும் உள்ளீடுகள் மீதான வரி விதமானது வெளிப்புற வழங்குகைகள் மீதான வரி வீதத்தை விட அதிகமாக இருத்தல்
- (D) Due to purchase of huge stock
அதிகமாக கொள்முதல் செய்து இருப்பு வைப்பதனால்

45. What is the time limit for assessment under section 73 of the TNGST Act, 2017?
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவைவரி 2017 பிரிவு 73-ன் கீழ் வரிவிதிப்பு ஆணை
பிறப்பிப்பதற்கான கால வரம்பு என்ன?
- (A) 5 years
5 வருடம்
- (B) 6 years
6 வருடம்
- (C) 3 years
3 வருடம்
- (D) 4 years
4 வருடம்
46. What is the time limit for assessment under section 74 of the TNGST Act, 2017?
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவைவரி 2017 பிரிவு 74-ன் கீழ் வரிவிதிப்பு ஆணை
பிறப்பிப்பதற்கான கால வரம்பு என்ன?
- (A) 5 years
5 வருடம்
- (B) 6 years
6 வருடம்
- (C) 3 years
3 வருடம்
- (D) 4 years
4 வருடம்
47. The inputs sent to Job work and not returned within _____ shall be treated as supply
சில்லரை பணிகளுக்காக அனுப்பப்படும் இடுபொருட்கள் _____ காலத்திற்குள்
திரும்பாவிட்டால் அது வழங்குகையாக கருதப்படும்.
- (A) Six months
ஆறு மாதங்களுக்குள்
- (B) One year
ஒரு வருடத்திற்குள்
- (C) Three years
மூன்று வருடங்களுக்குள்
- (D) Five years
ஐந்து வருடங்களுக்குள்
48. The capital goods sent to Job work and not returned within _____ shall be treated as supply.
சில்லரை பணிகளுக்காக அனுப்பப்படும் மூலதன பொருட்கள் _____ காலத்திற்குள்
திரும்பாவிட்டால் அது வழங்குகையாக கருதப்படும்.
- (A) Six months
ஆறு மாதங்களுக்குள்
- (B) One year
ஒரு வருடத்திற்குள்
- (C) Three years
மூன்று வருடங்களுக்குள்
- (D) Five years
ஐந்து வருடங்களுக்குள்

49. Whether proper officer could dispose of the seized goods?
கைப்பற்றப்பட்ட பொருட்களை உரிய அதிகாரி தீர்வு செய்ய முடியுமா?
- (A) Yes, immediately after the seizure
ஆம், கைப்பற்றப்பட்ட உடனே
- (B) No, he cannot dispose
இல்லை, அவரால் முடியாது
- (C) Yes, after granting reasonable time
ஆம், நியாயமான காலம் அளித்த பின்னர்
- (D) At the option of the person from whom the goods were seized
யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ அவருடைய இசைவின்பேரில்
50. Which section deals with rectification of error under TNGST Act, 2017?
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017ன் எந்த பிரிவு பிழைகள் களைவதை கையாள்கிறது?
- (A) Section 163
பிரிவு 163
- (B) Section 75
பிரிவு 75
- (C) Section 161
பிரிவு 161
- (D) Section 160
பிரிவு 160
51. The Supply to SEZ within the state with payment of tax attract, which tax?
மாநிலத்திற்குள் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு (SEZ) வரி செலுத்தி வழங்குகை செய்யும் நேர்வுகளில் விதிக்கப்படும் வரி
- (A) CGST and SGST
CGST and SGST
- (B) CGST and Cess
CGST and Cess
- (C) IGST
IGST
- (D) SGST and Cess
SGST and Cess
52. What is option for the banking company or financial institution to claim ITC?
வங்கியியல் நிறுவனம் அல்லது வங்கி சாரா நிதியியல் நிறுவனம் உள்ளீட்டு வரி வரவை பெறுவதற்கு எதை தெரிவு செய்யலாம்?
- (A) only eligible credit
தகுதியான உள்ளீட்டு வரிவரவு மட்டுமே
- (B) only 50% credit
50% உள்ளீட்டு வரிவரவு மட்டுமே
- (C) eligible credit or 50% credit
தகுதியான உள்ளீட்டு வரி வரவு அல்லது 50% உள்ளீட்டு வரி வரவு
- (D) eligible credit and 50% credit
தகுதியான உள்ளீட்டு வரி வரவு மற்றும் 50% உள்ளீட்டு வரி வரவு

53. Appeal before the appellate authority can be filed by the any person within _____ months.
மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம் நபர் எவரும் மேல்முறையீட்டு _____ மாதத்திற்குள் செய்யலாம்.
- (A) ~~Three months~~ மூன்று மாதங்கள் (B) One Month ஒரு மாதம்
(C) Two months இரண்டு மாதங்கள் (D) Six Months ஆறு மாதங்கள்
54. Any person can be filed appeal before the appellate authority in the Form in _____
நபர் எவரும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம் _____படிவத்தில் மேல்முறையீட்டு செய்யலாம்.
- (A) GST APL 04 (B) GST APL 03
(C) GST APL 02 (D) ~~GST APL 01~~
55. Any person can be file appeal before the High Court in the Form in _____
நபர் எவரும் உயர்நீதிமன்றத்தில் _____படிவத்தில் மேல்முறையீட்டு செய்யலாம்.
- (A) GST APL 05 (B) GST APL 06
(C) GST APL 07 (D) ~~GST APL 08~~
56. The certificate of details of tax deducted shall be furnished to the deductee in _____ Form
ஆதாரத்தில் வரி பிடித்தம் செய்யப்பட்ட விபர சான்றிதழை பிடித்தம் செய்யப்பட்டவருக்கு வழங்கும் படிவம்
- (A) GSTR 7 (B) GSTR 2A
(C) ~~GSTR 7A~~ (D) GSTR 8
57. Every electronic commerce operator who is required to collect tax at source under section 52 shall furnish a statement in _____
ஒவ்வொரு மின்னணு வணிகம் இயக்குபவரும், பிரிவு 52-ன் ஆதாரத்தில் வரி வசூலித்து, அதன் விபரத்தை _____ படிவத்தில் அளிக்க வேண்டும்?
- (A) ~~Form GSTR 8~~ (B) Form GSTR 7
(C) Form GSTR 6 (D) Form GSTR 5

58. What is Maximum number of monthly installments permissible under section 80?
பிரிவு 80-ன்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்சமான மாத தவணை எண்ணிக்கை என்ன?
- (A) 48 (B) 24
(C) 36 (D) 12
59. Under what circumstances that detained goods / conveyance or the documents seized could be released to the owner of the goods?
நிறுத்தி வைக்கப்பட்ட சரக்குகள் / போக்குவரத்து வாகனங்கள் அல்லது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எந்த நேர்வுகளில் விடுவிக்கப்பட வேண்டும்
- (A) On payment of 10% of tax & penalty
10% வரி மற்றும் தண்டத்தொகை செலுத்தினால்
- (B) Only goods transporter can seek
சரக்கு போக்குவரத்து செய்பவர் கேட்டால் மட்டும்
- (C) On payment of 100% of tax and penalty
100% வரி மற்றும் தண்டத்தொகை செலுத்தினால்
- (D) On payment of 50% of tax and penalty
50% வரி மற்றும் தண்டத்தொகை செலுத்தினால்
60. Gift not exceeding _____ in a year by an employer to employee shall not be treated as supply
பணி அமர்த்தப்பட்டவருக்கு பணிக்கு அமர்த்தியவரால் ஒரு நிதியாண்டில் வழங்கப்படும் பரிசு தொகையானது _____ மேற்படாமல் இருந்தால் அது வழங்குகையாக கருதப்படாது.
- (A) Rs. 5,000 (B) Rs. 1,00,000
(C) Rs. 10,000 (D) Rs. 50,000
61. Refund application is to be filed before the expiry of _____ from the relevant date
வரித் திருப்பிக் கொடுக்ககோரும் விண்ணப்பம், தொடர்புடைய தேதியிலிருந்து _____ காலாவதியாவதற்கு முன்பு விண்ணப்பம் செய்யலாம்.
- (A) One year
ஒரு வருடம்
- (B) 180 days
180 நாட்கள்
- (C) 240 days
240 நாட்கள்
- (D) Two years
இரண்டு வருடம்

62. What is the rate of interest to be payable in case of delay in sanctioning the refund claimed?
தாமதமாக வழங்கப்படும் திருப்புத் தொகைக்கு கொடுக்க வேண்டிய வட்டி விகிதம் என்ன?
- (A) Not exceeding 6%
6% மிகாமல்
- (B) Not exceeding 18%
18% மிகாமல்
- (C) Not exceeding 12%
12% மிகாமல்
- (D) Not exceeding 24%
24% மிகாமல்
63. In case of rejection of refund the amount is recredited to the Electronic credit ledger through an order in _____ Form.
வரி திருப்பிக் கொடுக்க கோரியதில், திருப்பி கொடுக்க மறுத்தோமேயானால் அதனை எந்த படிவத்தின் மூலம் மின்னணு வரவுப்பதிவேட்டில் வரவு வைக்கப்படும்?
- (A) Form GST PMT-04
- (B) Form GST PMT-05
- (C) Form GST PMT-02
- (D) Form GST PMT-03
64. What is the aggregate turnover limit for filing Form GSTR – 9C?
படிவம் GSTR – 9C தாக்கல் செய்வதற்கு ஒட்டுமொத்த விற்பனை அளவு என்ன?
- (A) One crore
ஒரு கோடி
- (B) 75 lakhs
75 இலட்சம்
- (C) Two crores
இரண்டு கோடிகள்
- (D) Exceeds five crores
இரண்டு கோடிக்கு மேல்
65. What would be the rate tax applicable in case of mixed supply?
கலப்பு வழங்குகைக்கு பொருந்தும் வரிவிகிதம் என்ன?
- (A) Rate of tax applicable on the supply attracting the lowest rate of tax
குறைந்த வரியை ஈர்க்கும் அந்த குறிப்பிட்ட வழங்குகையின் வரி
- (B) Rate of tax applicable on the supply attracting the highest rate of tax
அதிக வரியை ஈர்க்கும் அந்த குறிப்பிட்ட வழங்குகையின் வரி
- (C) Tax @ 28%
28 சதவீத வரி
- (D) Tax @ 18%
18 சதவீத வரி

66. What is the validity of registration certificate?

பதிவுச்சான்று செல்லுபடியாகும் காலம் என்ன?

(A) One year

ஒரு வருடம்

(B) Valid till it is cancelled

இரத்து செய்யும் வரை

(C) Five years

ஐந்து வருடம்

(D) No validity

செல்லுபடியாகாது

67. What is the validity of the Provisional Registration Certificate issued to the existing dealers?

தற்போதுள்ள வரிசெலுத்துவோருக்கு தற்காலிக பதிவுச்சான்று செல்லுபடியாகும் காலம் என்ன?

(A) 3 Months

3 மாதங்கள்

(B) 12 Months

12 மாதங்கள்

(C) 6 Months

6 மாதங்கள்

(D) 9 Months

9 மாதங்கள்

68. Unavailed CENVAT Credit on Capital Goods will be carried forward as?

மூலதன பொருட்களுக்கான துயக்கப்படாத CENVAT வரவு இவ்வாறாக முன்னெடுத்து செல்லலாம்?

(A) SGST

(B) CGST

(C) IGST

(D) CESS

69. Unavailed input tax credit under TNVAT Act will be carried forward as?

TNVAT சட்டத்தின்கீழ் துயக்கப்படாத VAT வரவு இவ்வாறாக முன்னெடுத்து செல்லலாம்?

(A) SGST

(B) CGST

(C) IGST

(D) CESS

70. Which among the following is not admissible as Opening CGST?

பின்வருவனவற்றுள் எது மைய வரியாக முன்கொணர முடியாது?

(A) Krishi Kalyan Cess

கிரிஷ்கல்யான் செஸ்

(B) Service tax

சேவை வரி

(C) Excise duty

கலால் வரி

(D) Swachh Bharat Cess

ஸ்வச் பாரத் செஸ்

71. The GST Council formation based on which of the following Article?
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் அரசியலமைப்பின் எந்த உறுப்பின்படி நிறுவப்பட்டது?
- (A) Article 286A (B) Article 279A
(C) Article 265 (D) Article 245
72. What is the fee for filing an application for advance ruling?
முன்னதாக தீர்ப்பளிக்கும் அமைப்பிற்கு விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் எவ்வளவு?
- (A) Rs. 5,000 each under CGST and SGST Act
மையவரி மற்றும் மாநிலவரி சட்டத்தின் கீழ் தலா ரூ.5,000/-
- (B) Rs. 5,000 for under CGST Act
மையவரி சட்டத்தின் கீழ் ரூ.5,000/-
- (C) Rs. 10,000 under any of the above Acts
மேலே உள்ள எந்த ஒரு சட்டத்தின் கீழ் ரூ.10,000/-
- (D) No fee
கட்டணம் இல்லை
73. The ITC credit of CESS can be adjusted against
மேல்வரிக்கான உள்ளீட்டு வரி வரவு எதற்கெல்லாம் சரி செய்யலாம்?
- (A) CGST and SGST (B) IGST and CGST
(C) CGST (D) CESS
74. What is the time limit to issue tax invoice in the case of supply of service?
சேவை வழங்கல் விஷயத்தில் வரி விலைப்பட்டியல் வழங்குவதற்கான கால வரம்பு என்ன?
- (A) 45 days
45 நாட்கள்
- (B) 30 days
30 நாட்கள்
- (C) 60 days
60 நாட்கள்
- (D) 90 days
90 நாட்கள்

75. Section 10(1) of the TNGST Act, 2017 pertains to
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி 2017 பிரிவு 10 உட்பிரிவு (1) என்பது
- (A) Levy of reverse charge
எதிரிடை கட்டண வரிவிதிப்பு
- (B) Levy of composition tax
இணக்க வரி விதிப்பு
- (C) Levy of interest
வட்டி விதித்தல்
- (D) Issue of Refund
வரி திருப்பிக் கொடுத்தல்
76. Section 50(1) of the TNGST Act, 2017 pertains to
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவைவரி 2017 பிரிவு 50 உட்பிரிவு (1) என்பது
- (A) Levy of reverse charge
எதிரிடை கட்டண வரிவிதிப்பு
- (B) Levy of composition tax
இணக்க வரி விதிப்பு
- (C) Levy of interest
வட்டி விதித்தல்
- (D) Issue of Refund
வரி திருப்பிக் கொடுத்தல்
77. Section 54 of the TNGST Act, 2017 pertains to
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவைவரி 2017 பிரிவு 54 என்பது
- (A) Levy of reverse charge
எதிரிடை கட்டண வரிவிதிப்பு
- (B) Levy of composition tax
இணக்க வரி விதிப்பு
- (C) Levy of interest
வட்டி விதித்தல்
- (D) Issue of Refund
வரி திருப்பிக்கொடுத்தல்
78. What is the notice to non-filers of return?
மாதாந்திர நமூனா தாக்கல் செய்யாதவர்களுக்கு வழங்கும் தாக்கீது
- (A) Form GSTR 3A
படிவம் GSTR 3A
- (B) Form GSTR 6
படிவம் GSTR 6
- (C) Form GSTR 8
படிவம் GSTR 8
- (D) Form GSTR 3B
படிவம் GSTR 3B

79. Under which section the Provisional assessment is carried out?
தற்காலிக வரிகணிப்பு எந்தப்பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படுவது?

(A) Under section 59
பிரிவு 59-ன் கீழ்

(B) Under section 73
பிரிவு 73-ன் கீழ்

(C) Under section 60
பிரிவு 60-ன் கீழ்

(D) Under section 62
பிரிவு 62-ன் கீழ்

80. A specialised agency of the UNO can claim refund of tax paid on
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தனித்திறமை முகமை ஒன்று, தாங்கள் எதன் மேல் செலுத்திய
வரியை திரும்ப கோரலாம்?

(A) Intra State supply of goods or service

மாநிலத்திற்குள்ளேயேயான சரக்கு மற்றும் சேவைக்கான வழங்குகை

(B) Interstate supply of goods or service

மாநிலங்கிடையேயான சரக்கு மற்றும் சேவைக்கான வழங்குகை

(C) Inward supply of goods and service

உள்வரும் சரக்கு மற்றும் சேவைக்கான வழங்குகை

(D) Import supply

இறக்குமதி வழங்குகை

098/DD/22

Register Number																				
--------------------	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART — I
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered "with books" only).

விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)

3. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

Answer any FOUR questions.

எவையேனும் நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

(4 × 5 = 20)

1. Explain the procedure for registration under TNGST Act, 2017.

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017-ன் கீழ் பதிவு பெறுவதற்கான நடைமுறையை விளக்குக.

2. What is the mixed supply and composite supply?

கூட்டு வழங்குகை மற்றும் கலப்பு வழங்குகை என்றால் என்ன?

3. What are the eligibilities and conditions for taking input tax credit?

உள்ளீட்டு வரி வரவு கோரிக்கைக்கான தகுதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்ன?

4. What are the types of assessment? Explain any two of the assessment.

வரி கணிப்பு வகைகள் என்னென்ன? அவை ஏதேனும் இரண்டினை பற்றி விளக்குக.

5. What is relevant date for the claim of Refund of application?

திருப்பி கோருவதற்கான விண்ணப்பத்திற்கு தொடர்புடைய தேதி என்ன?

6. Explain casual Taxable person and non-resident taxable person.

தற்செயல் வரிவிதிக்கத்தக்க நபர் மற்றும் குடியிராத வரி விதிக்கத்தக்க நபர் விளக்குக.